

உறவு



URAVU

தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் (நி ச வே) பதிவு. செய்திமடல்
Newsletter of the Tamil Senior Citizens' Association (NSW) Inc.

ஆசிரியர்: கேணல். வ இராமநாதன்

Editor: Col. V Ramanathan

Volume 19

March 2008

Number 2

Birthday Celebrants in the Community Centre



Hope Rajendram 29 Sep



Sathywathy Nadarajah 11 Oct



Puvaneswary Ponmailainathan 20 Oct.
Sashikala Sivapalan 17 Oct




K Nadarajah 12 Oct.
K Vijayarajam 17 Oct



N Ponnuthurai 10 Nov
Pandithanayaqie Thisiarasa 31 Oct



R Jegendran 27 Oct.
P Thambar 29 Oct



K Thillainathan 13 Dec



Sivapackiavathy Kumarasamy 4 Nov
K Kumarasamy 14 Oct.



Swarnajothy Pararajasingham 27 Nov,
Gnanambikai Balakrishnan 15 Dec,
M Balakrishnan 28 Nov



Indradevi Pathmanathan 3 Dec, Pathmawathy
Mahadewa 17 Dec, N Murugesu 22 Dec,
Primrose Gnanasundaram 17 Dec.



S Dharmapalan 26 Dec,
Dr F Ratnesar 7 Jan.





Lingeswary Sabaratnam 10 Jan, Dr V
Sabaratnam 3 Dec, C Rajendram 1 Jan.



N Ponnambalam 23 Jan, Rita Ponnambalam 27 Jan, N Thangarajah 21 Jan, Padma
Thangarajah 25 Jan, Sivamany Nadarajah 26 Jan



Pathmavathy Arumainayagam 18 Jan



Members' Get Together – 18 Oct 07
Bingo session



Wesley Casinader and N Murugesu calling the numbers



Eyes down for the numbers



Full House - Dr Freddie Ratnesar



Another Full House - Chinniah Nadarajah



Bridge session



Members' Day Jan 08. Prof. Pon Poologasingham



Members' Day Oct.



Deepavali Nursing Home Visit



Deepavali Lunch



Christmas Carols Service at Carrington Church



Christmas Lights Tour



Thai Pongal Celebrations - 2008



Casinader's Fair go at Aussie anthem



Charity

We have commenced receiving cash donations at our Members' Day to be placed in a Tamil Seniors Relief Fund to be sent to any seniors welfare organisation in the North and East. Donations received: Nov 186.75, Dec 156.80, Jan 181.75.

Bingo

A few Bingo sessions were held at our Members' Get Together on Thursday, 18 October and the following were the prize winners: Dr F Ratnesar and Mr C Nadarajah. Bingo sessions now held at regular periods is getting to be popular.

MEMBERS' Days

All Thursdays will be treated as **Members' Get Together** except the fourth Thursday in the month which will be treated as **Members Day**

Members' Day – Thursday, 25 October

"Ilakkiya Inpam" – Prof. T Rajagopalan.
Retired Head of the Dept of Tamil Madras Christian College.
Principal, Tagore Arts and Science College, Madras.

பேராசிரியர். தி இராச கோபாலன்

முன்னாள் தமிழ்த்துறை தலைவர் – சென்னை கிறித்தவ கல்லூரி.

அதிபர் – தாகூர் கலை விஞ்ஞான கல்லூரி, சென்னை.

இலக்கிய இன்பம் – சிறப்புச் சொற்பொழிவு

ஓக்ரோபர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அங்கத்தவர் தினக் கூட்டத்தில் பேராசிரியர் த இராசகோபாலன் அவர்கள் இலக்கிய இன்பம் என்னும் பொருள்பற்றிச் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். தனக்கே உரித்தான பாணியில் தமிழ்ப் பெரியார்களின் கவிதைகளிலிருந்து சிறப்பு அம்சங்களைக் குறிப்பிட்டு எல்லோரும் இரசிக்கும்படி நல்லதொரு சொற்பொழிவாற்றினார். இடைக்கிடை நகைச்சுவை ததும்ப அவர் பேசியது எல்லோரையும் மிகவும் கவர்ந்தது என்றே கூறலாம். ஒன்றரை மணி நேரம் எல்லோரும் அமைதியுடன் அவர் உரையைக் கேட்டமையே இதற்குச் சான்றாகின்றது.

NOVEMBER

Bingo

A few bingo games were held at our members get together on Thursday, 1 Nov 07.
Prize winners were: Mrs. Selvaratnam Kailasapillai, Mr P Thambirajah and Mrs Sathiyawathy Nadarajah.

Deepavali

வியாழக்கிழமை, நவம்பர் 8 ஆம் திகதி அங்கத்தவர் சிலர் ஜெஸ்மன்ட் பராமரிப்பு இல்லம் சென்று அங்குள்ளவருக்குப் பலகாரம் வழங்கியதோடு கூட்டுப்பாடல் நிகழ்ச்சியிலும் பங்குகொண்டனர். கமிலஸ் பதிநாதர் கீபோட் வாசித்தார். செல்வி அமேஷா நாகலோகேந்திரனின் மாணவிகளால் தீபாவளிக்குப் பொருத்தமாக ஓர் அழகிய தீப நடனம் ஆடிக் காண்பிக்கப்பட்டது.

On Thursday, 8 Nov 07, at 10.30 am a few members visited Jesmond Nursing Home and entertained the inmates serving short eats and group sing songs. As usual the background music for the sing song was provided by Camillus Pathinather on the keyboard..

Members' Day – Thursday, 22 November

The Late Brigadier. Thamil Chelvam an appreciation:

சங்கத்தலைவர் திரு க சந்திரன் Brigadier சு ப தமிழ்செல்வன் அவர்களது அஞ்ஜலி உரையில் அவர் ஆற்றிய வீர தீர சாதனைகளை நினைவு கூர்ந்தார். சிரித்த முகம் துன்பத்திலும் சிரிப்பார் கோபத்திலும் சிரிப்பார் வேஷத்தைக்கண்டும் சிரிப்பார். அத்தகைய விற்பன்னர் நிர்வாகத்திலோ எவரது மனம் கோணாது கடமைகளை செய்விப்பதில் வல்லவர். 1967 – சாவகச்சேரியில் உதித்தவர். 1984 – தம் 17வது வயதில் புலிகள் அமைப்பில் சேர்ந்தார். 1987 – யாழ் கோட்டப் பொறுப்பாளரானார். 1991 – யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியானார். 1993 – பூநகரியில் நடந்த யுத்தத்தில் காலில். விழுப்புண்ணுக்காளாகி ஊன்றுகோலுடன் நடக்கும் நிலை. 1994 – அரசியல் தலைமை இவரை நாடியது. 2002 – நோர்வே சமாதான முயற்சியில் முன்னின்று உழைத்தவர். மனைவி பெயர் சசிரோஜா. பிள்ளைகள் ஆலைமகள் வயது 7 ஒளிவியந்தன் 4. 2007 – கார்த்திகை 2ல் வீர மறைவு. வீர மரணமா வீண் மரணமா ? என்ற கேள்வியை எழுப்பினார் சந்திரன் .

அநுராதபுரத்து வெற்றிகளை
கண்ணிமைக்காது பார்த்தவர்களின்
கண்ணடி பட்டதாலா இவன் குண்டடி
பட்டுப்போனான்

என்ற அழகிய கவிதையை நம் முன் நிறுத்தி அஞ்ஜலியை நன்றே நிறைவு செய்தார்.

The Late Mr. Kanagasabai Kathirgamanathan an appreciation:

கனகசபை கதிர்காமநாதன் வாழ்வை நினைவுகூர்ந்த வே சச்சிதானந்தம், அவர் அவுஸ்திரேலிய தமிழர்களுக்கு ஆற்றிய தொண்டினை, சிறப்பாக இறுதிக்கிரியை சேவையை மிகவும் பாராட்டினார். அவரிடம் புத்தரை, யேசுநாதரை, கார்த்தியை, கண்டார். தன்னடக்கம், கண்ணியம், பலன் நோக்கா தொண்டு செய்யும் ஆவல் நிறைந்த உத்தமர்.

நம் களகத்துக்கு யோக அப்பியாசம் கற்றுத்தந்தது கிடைத்த சன்மானத்தை திருப்பி தந்த பெருமைக்குரியவர்.

இவரது மறைவு சிட்னிவாழ் தமிழர்களுக்கு ஒரு பேரிழப்பு.

`Fitness & Healthy Lifestyle for the Aged'
Jessie Sher Singh

Staying Strong & Staying in Power

As we get older, we loose stamina, thus we get tired really quickly. We loose strength, our limbs get brittle and we loose stability, where we are not able to balance our body, thus we suffer falls and mobility is restricted, hence our health deteriorates.

Exercise and good nutrition are the keys to maintaining physical and mental health in old age. Strength and Cardio Exercises leads to:-

- reduced blood pressure
- improves sugar & fat metabolism
- weight control

- improves cholesterol
- increases bone mass levels & muscle tone
- regain control better when you trip on something
- feel confident to walk so make strides stronger & longer
- delays ageing process
- reduces risk of invasive breast cancer in seniors

Aqua exercises, using stretch bands, wrist & ankle weights are some light workouts possible for seniors without too much strain. Research shows that exercise creates new cells in the brain area affecting age related memory loss. Relaxation in the form of meditation and positive thinking is always the best attitude to adopt.

Keep up with your health checks, learn more about your health by reading and chatting to professionals and be willing to change for the better.

SO IT'S NEVER TOO LATE TO START AN ACTIVE LIFESTYLE

தீபாவளி சிறப்பு மதிய போசன விருந்து

தீபாவளியை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்ட மதிய போசன விருந்து வியாழக்கிழமை 29ஆம் திகதி கொண்டாடப்பட்டது. ஈழத்தில் நடைபெற்ற துக்ககரமான நிகழ்வுகளின் காரணமாக எதுவித கலை நிகழ்ச்சிகளும் இன்றி இவ்விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 140 அங்கத்தவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பிங்கோ (Bingo) என்னும் விளையாட்டு இருமுறை நடைபெற்றது. திரு காசிநாதரும் திரு இராமநாதனும் இவ்விளையாட்டினை நல்ல முறையில் நடத்தி எல்லோரையும் மகிழ்வித்தார்கள். வழமைபோல மதிய போசன விருந்து ஏற்பாட்டை திருமதி சற்குணானந்தா நிறைவாக ஒழுங்கு செய்திருந்தார். இப்போசனத்திற்கு சிலர் சுவைமிகு கறிவகைகளைச் செய்து அன்பளிப்புச் செய்திருந்தமை எல்லோராலும் மெச்சும்படியான செயலாகவிருந்தது. சங்கத்தின் பெண்அங்கத்தவர்கள் சிலர் உணவு பரிமாறும் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்தார்கள். அறுசுவை உணவுண்டிருப்பதி எல்லோரிடமும் காணக்கூடியதாக இருந்தது.

Bingo and Deepavali Lunch

A delicious buffet lunch of home cooked food was provided at our members' get together on Thursday, 29 Nov 07. Over 140 members enjoyed this lunch. A few Bingo games were held before the lunch and the prize winners were J J Rajanayagam, Sakuntala Murugesu and Isha Pasupati.

DECEMBER

Bridge – Mini Tournament 2007

Eight pairs took part in this annual event. The pairs of Indrani Satkunananda & K Thillainathan were undefeated champions with P Thambirajah & L S C Canagasingham being runners up.

Members' Get Together

Thursday , 13 December. Dr Sivasubramaniam entertained the members with his expertise on the flute.

Mr. Thillainathan and others entertained us with some old songs.

Christmas Celebrations – Saturday, 15th December

நத்தார் கொண்டாட்டம் சனி திசம்பர் 15

தமிழ் மூத்த பிரசைகள் (நி ச வே) சங்கத்தின் நத்தார் இன்னிசை ஆராதனை விழா சனி திசம்பர் 15. பி ப 5.00 மணிக்கு கரிங்டன் வீதியில் உள்ள கரிங்டன் கோயில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

திரு கு ச திசைராசாவின் இறைவணக்கப் பாடலுடன் ஆரம்பித்த இன்னிசை ஆராதனையில் எங்கள் தலைவர் திரு க சந்திரன் அவர்கள் சமூகமளித்தோர், நிகழ்ச்சியில் பங்கு பற்றியோர் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

சிட்னி கிறிஸ்தவ தமிழ் ஐக்கிய (S T C F) சிரேஷ்ட பாடகர் குழுவினர், செல்வி அஞ்சலா இராஜரத்தினம், Uniting Carol Group, தமிழ் மூத்த பிரசைகள் பாடகர் குழு ஆகியோரது இனிய நத்தார் பாடல்கள் இன்னிசை விழாவைச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

சங்க உறுப்பினர்களான திரு எல்மோ சேவியர், திருமதி சஜ்ஜீற்றா யோசுவா, திருமதி ஹோ இராசேந்திரம் ஆகியோரால் திருமுறை வார்த்தைகள் வாசிக்கப்பட்டன.

"மனிதரது ஆத்மீக இருளை நீக்கி மீட்கும் பொருட்டாக இறைமகன் இயேசு இவ்வுலகில் ஒளியாக அவதரித்தார்" எனும் கருப்பொருளில் திரு Jitto சேனாதிராசா அவர்கள் உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பங்குபற்றி சிறப்பித்தவர்கட்கும் சமூகமளித்த அனைவர்கட்கும், சங்கச்செயலாளர் கேணல் வ இராமநாதன் அவர் நன்றி உரை வளங்கினார். திரு Jitto சேனாதிராசா அவர்களது செபத்துடன் இன்னிசை ஆராதனை நிறைவெய்தியதைத் தொடர்ந்து அருகிலுள்ள ஆலய மண்டபத்தில் ஐக்கிய தேனீர் விருந்தும், நத்தார் தாத்தாவின் பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்று விழா சிறப்புடன் நிறைவெய்தியது.

Christmas Lights Tour December 07

On the 16th of December 2007 a coach load of 57 seniors and their guests left Homebush around 5 pm on a sightseeing tour of the X'mas lighting in the city. The first stop was for a sumptuous all-you-wish-to-eat buffet dinner at the Bankstown RSL Club. The dinner was so good that by the time the coach reached the Homebush Bay wharf for the ferry ride into the city, the ferry had left. It being the last ferry the seniors were disappointed that their excursion was short lived. However, the organisers arranged for the coach to go into Mattraville to view the fantastic Christmas lighting in the suburbs. Wine cheese and biscuits, were laid out at Mattraville in sight of the lit up houses, then to the city to view the lights there and the huge Christmas tree in the Queen Victoria building, and we returned to base around 10.30 pm.

The tour company who provided the coach was not happy that we missed the ferry ride. Therefore, they

offered to take us, free of charge, to the city and Mount Annan via coach, and ferry.

Accordingly, a load of seniors and their guests joined the coach at Strathfield and Homebush on 22nd December around 6 pm. The coach took us to the Homebush Bay Wharf to catch the ferry into the city this time. The ferry ride was pleasant, passing under the Sydney Harbour Bridge and passing the Opera House. We had our dinner under the Sydney Harbour Bridge in sight of the lit up Luna Park. Then, on to Mt. Annan, a new suburb in Campbelltown to view the X'mas lighting there.

On the way musical entertainment was provided by our seniors singing old songs, the coach driver joining in.

After viewing the wonderful Christmas lighting at Mt Annan in Campbelltown, we were treated to wine, cheese and biscuits at Mt. Annan. We reached base by 11 pm tired but happy, being entertained with sing songs all the way.

2008
JANUARY

Thursday, 10 Jan 08

Mrs. Ratneswari Mathangopalan hosted lunch to about 140 members at the centre in memory of her late husband Mr Nallathamby Mathanagoplan.

Thai Pongal celebration - 12 Jan 08

Thai Pongal celebrations were held in the Homebush Boys High School Hall, on Saturday, 12th January 2008, with Lighting the Traditional Lamp by John Murphy MP (for Lowe), Clr Scott Farlow (Mayor of Strathfield), Immediate Past President and Mrs Punitham Pasupati, President and Mrs Nirmala Santhiran, and function organizing chairman Dr Bharathy.



A variety of dancing, vocal and instrumental music was performed in front of an appreciative audience of almost 300.

At the conclusion of the celebrations pongal and kadalai was served.

தைப்பொங்கல் விழா

ஹோம்புஷ் ஆண்கள் உயர் பாடசாலை மண்டபத்தில் 12ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு தைப்பொங்கல் விழா மங்கல விளக்கேற்றும் நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது.

சிறப்பு விருந்தினராக வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜோன் மேர்பி அவர்கள், ஸ்ராத்பீல்ட் மேயர் மாண்புமிகு ஸ்கொட் பார்லோ, முன் நாட் தலைவர் திரு சிவா பசுபதி, திருமதி புனிதம் பசுபதி, தலைவர் திரு சந்திரன், திருமதி நிர்மலா சந்திரன், பொங்கல் விழா அமைப்பாளர் பல்வையத்திய டாக்டர் இளமுருகனார் பாரதி ஆகியோர் மங்கல விளக்கேற்றினார்கள். மங்கல விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெறும் வேளை இதற்கென விசேடமாக இயற்றப்பட்ட தீப ஒளியேற்றுவோம் என்ற பாடல் திருமதி அமிர்தகலா ஞானரத்தினத்தின் மாணவர்களினால் இசையுடன்

பாடப்பட்டமை நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. வயதிற சிறுமியான செல்வி கண்மணி ஜெகேந்திரன் மிகவும் அருமையாக அவுஸ்திரேலிய தேசிய கீதத்தைப் பாடி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். இறை வணக்கச் செய்யுளையும் பல் வையத்திய கலாரிதி டாக்டர் இளமுருகனார் பாரதியினால் இயற்றப்பட்ட சங்க கீதத்தையும் எமது சங்க உறுப்பினரான பண்ணிசைச் செல்வர் திரு இராசரத்தினம் அவர்கள் இசையமைத்து அழகாகப் பாடினார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தினையும் பொங்கல் பாடல்களையும் திருமதி அமிர்தகலா ஞானரத்தினம் அவர்களின் மாணவர்கள் இசைத்தார்கள். இவர்களுக்குச் செல்வன் பிரவேஷ் புருஷோத்தமன் மிருதங்க இசை வழங்கினார். இதைத் தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்திய தலைவர் திரு சந்திரன் அவர்கள் பொங்கலின் முக்கியத்துவம் பற்றியும் தை முதலாம் திகதியை இப்பொழுது தமிழ்ப் புது வருடப்பிறப்புத் தினமாகத் தமிழர் கொண்டாடி வருவது பற்றியும் சான்றுகளுடன் விளக்கமளித்துப் பேசினார். இவரின் வேண்டுகோளுக்கிணங்கிய பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜோன் மேர்பி அவர்களும், ஸ்ராத்பீல்ட் மேயர் மாண்புமிகு ஸ்கொட் பார்லோ அவர்களும் சிற்றுரை ஆற்றினார்கள்.

**இல்லமலாம் எழில்பொங்க இனிமை பொங்க
இதயங்கள் அனுதினமும் அன்பிற் பொங்க
இல்லாமை இடம்பெயர ஏற்றம் பொங்க**

ஏழ்மையென்ற நிலைமறைந்து மலர்ச்சி பொங்க

நெல்வழங்கும் உழவர்வளம் நிரம்பிப் பொங்க

நிறைமாதம் தைபிறக்கப் புத்தளிசி கொண்டு

எல்லையிலா உயிர்களுக்கு ஒளியைப் பொங்கும்

எழுக்கிரோன் அருள்பொங்கல் பொங்கு வோமே!

என்று பல்வையத்திய கலாரிதி டாக்டர் இளமுருகனார் பாரதி தான் இயற்றிய பொங்கற் கவிதையை வாசித்து எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்தினைக் கூறினார்.

விணாகானம் நிகழ்ச்சியில் திருமதி வரலக்ஷ்மி சிறீதரன் அவர்களின் ஏழு மாணவிகள் பங்கேற்றுத் தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து திறம்பட விணைசை வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து 16 சிறுவர்கள் பங்குபற்றிய கண்கவர் நடனநிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த நடனத்தை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தவர் பல்வையத்திய கலாரிதி டாக்டர் திருமதி யசோதரா பாரதி சிங்கராஜர் அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் பின்பு நடைபெற்ற வாத்திய இசையில் செல்வன் ஐங்கரன் கந்தராஜாவின் தபோலா இசையும் செல்வி மயூரி கந்தராஜாவின் வயலின் இசையும் எல்லோரையும் மிகவும் கவர்ந்தது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்த செல்வி சுகன்யா பாலசுப்பிரமணியம் செல்வன் விக்னேஷ் சந்திரசேகரன் ஆகியோரின் அற்புதமான கர்நாடக இசை எல்லோர் மனத்தையும் கொள்ளை கொண்டது. இவர்களுக்குச் செல்வன் பிரவேஷ் புருஷோத்தமனும் செல்வன் கிருஷ்ணன் சேகரமும் முறையே மிகவும் திறம்பட மிருதங்கம் வாசித்தார்கள்.

நன்றி உரையைத் திருமதி மகேஸ்வரி சேகரம் அவர்கள் வழங்கியதைத் தொடர்ந்து இந்த விழாவிற்கு மகுடம் வைத்தாற்போல் "ரசனா" நடனக் கல்லூரி வழங்கிய நடன நிகழ்ச்சி அமைந்தது. "சங்கர சிறீ கிரி" நடனத்தைச் செல்வன் சேரன் சிறீபாலனும் செல்வி லாவண்யா தேவராஜனும் சேர்ந்து ஆடினார்கள். இறுதியாகச் செல்வன் சேரன் சிறீபாலன் "காற்றினிலே வரும் கீதம்" என்னும் பாடலுக்கு அபிநய நடனமாடி மகிழ்வித்தார். தைப் பொங்கல் பிரசாதமும் குளிர் பானங்களும் எல்லோருக்கும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விழா இரவு 8 மணி அளவில் இனிது நிறைவுற்றது.

நிகழ்ச்சித் தொகுப்பினைத் தமிழில் கலாரிதி டாக்டர் இளமுருகனார் பாரதி அவர்களும் ஆங்கிலத்தில் திருமதி தேவகி கருணாகரன் அவர்களும் வழங்கியிருந்தார்கள்.

இந்த வருடப் பொங்கல் விழா எல்லோரினது ஏகோபித்த பாராட்டையும் பெற்றது குறிப்பிடத் தக்கது.

Members' Day – Thursday, 24 January

கலாகீர்த்தி பேராசிரியர் டாக்டர் பொன்.பூலோகசிங்கம்

த.மு.பி.சங்கத்திலே ஆற்றிய "ஈழநாட்டுத் தமிழ் மக்கள் தம் வரலாறும் அவ்வரலாற்றினை உணர்வலைகள் பாதித்திருக்குமாரும்" எனும் பேச்சின் சுருக்கம் வருமாறு, ஈழநாட்டுத் தமிழ் மக்களின் வரலாறு, ஈழநாட்டின் பெரும்பான்மை இனத்தினாலும் தென்னிந்திய தமிழ் இனத்தினாலும் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவை போதாதென்று, ஈழத்தமிழரும் தம் வரலாற்றினை நேர்மையுடன் அணுகாது, உணர்வலைகளாற் பாதிப்படைந்து, புத்திஜீவிகளின் கேலிக்கு இடமாகியுள்ளமை வருந்தத்தக்கது.

ஈழநாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள இனம், தனக்கெனத் தொன்மையான பாரம்பரியத்தினைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வளர்த்தெடுக்கத் தொடங்கியது. தீபவம்ஸ, மகாவம்ஸ, துளவம்ஸ என்பன சிங்கள பௌத்த சங்கப் பெருமைகளைக் கூற எழுந்தவை என்ற உண்மையை மறைத்து இலங்கை வரலாறுகளாக அவர்கள் காட்டிய திரிபு ஒருவகை உத்தி என்று உணர முடியாது ஏமாந்தவர்கள் செய்திருக்கும் ஆய்வுகள் அரங்கேறி அட்டகாசம் செய்தமை இன்றும் ரணமாகப் பெருவேதனை அளித்துக்கொண்டிருக்கின்றது.

தமிழ்நாட்டினர் ஈழத்தமிழர் தம் பாரம்பரியத்தினை ஒதுக்கி அவர்களைப் புறக்கணித்து, அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்தித் தனிமைப்படுத்திவிட்டனர். முச்சங்க வரலாற்றின் தொன்மையிலும், சங்கப் பாடல்களின் சிறப்பிலும், பக்திப் பாசுரங்களின் தெய்வீகத்திலும், காவியங்களின் சுவையிலும் தம்மை மறந்த ஈழத்தமிழர் அணைப்பினையோ இணைப்பினையோ தழுவ இடமளிக்கப்படவில்லை. ஐ.பி.கே.எஃப் எதையும் வைத்துப் பேணவிடாமற் செய்துவிட்டது.

ஈழத்தமிழர் தந்த வையா பாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை என்பன சிங்களவர் பயன்படுத்தும் பாளி நூல்களுக்கு மிகவும் பிற்பட்டவை. தமிழர் தம் ஆக்கங்கள் கி.பி.17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முற்பட்டவையல்ல. யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் மாதகல் மயில் வாகனப்புலவர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலே வாழ்ந்திருக்கிறார். இந்நூல்களின் செய்திகளை வரலாற்றிற்கு ஆதாரமாக கொள்ளும்போது பரணவிதான போன்றோர் விட்ட தவறுகளை போன்ற தவறுகளைத் தவிர்ப்பது அரிது. வையா பாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை என்பனவற்றை மீள மீளப் பதிப்பிப்பவர்களும் அவற்றை அடிப்படையாக வைத்து வரலாறு எழுதுபவர் களும் புத்திஜீவிகள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆய்வுகளை மேற்கொள்வது நல்லது. அத்தகைய சிந்தனை உருவாகத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.

யாழ்ப்பாண வைபவமாலை வரையிலான நூல்கள் பண்டைய வரலாற்றினைப் பௌராணிக முறையில் வழங்குவது பயனற்றது. மகாவம்ஸ தரும் விஜயன் வரலாறுகள் மாற்றுருவங்களிலே வையா பாடல், கைலாயமாலை முதலானவற்றிலே இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணம் என்ற பெயருக்குக் காரணம் தருமாறு யாழ்பாடி கதையொன்று வையா பாடல், யாழ்ப்பாண வைபவமாலையிலே சுவாரஸியமாகத் தரப்பட்டுள்ளது. அக்கதையை நாடகமாகவும் கவிதையாகவும் பாடி அரங்கேற்றி மகிழ்கிறோம். பரராச சேகரன் ஒருவன் பரநிருபசிங்கத்திற்கு ஏழு ஊர்களைத் தானமாகக்

கொடுத்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூற, யாழ்ப்பாண வைபவ கௌமுதியில் கல்லடி வேலுப்பிள்ளை அவ்வூர்களிலே தேடி ஆரியச்சக்கரவர்த்திகள் பரம்பரையினரைப் பட்டியலிட்டிருக்கிறார். ஆரியச்சக்கரவர்த்திகள் என்பது பார்ப்பார் பரம்பரையினர் என்பதை மறந்துவிட்டு இவ்வூரின் பலர் அவர்களின் உறவினராகத் தம்மைக் கருதியுள்ளனர். இதனால் யாழ்ப்பாண அரசு பரம்பரை, விஜய காலிங்கன் முதல் நரசிங்கன் வரை என ஆய்வுகளும் தோன்றியுள்ளன. யாழ்ப்பாண அரசு பரம்பரையினர் பாரீஸ், மலேசியா போன்ற இடங்களில் எல்லாம் அகதிகளாக வாழ்கிறார்கள்.

மாதகல் மயில்வாகனப்புலவர் காக்கை வன்னியன் எனவொரு புதிய சிருஷ்டியைத் தந்திருக்கிறார். இக் காக்கை வன்னியன் பெயரை வைத்துக்கொண்டு ஒரு இனத்தையே அரசியல் மேடைகளிலே தேர்வுக்காலத்திலே கேலி செய்த கட்டம் மறக்கவொண்ணாதது. எட்டப்பனைப் போல அவனையும் வைத்தனர் என ஒதுக்க முடியாதவாறு ஒரு இனத்தையே கேலிக்குள்ளாக்கினர்.

உண்மையோ வேறு. "காகோ" என்ற போர்த்துக்கேயச் சொல் கொன்னையனைக் குறிக்கும். இரு கொன்னையர் யாழ்ப்பாண அரசு வரலாறு கூறும் போர்த்துக்கேய சரிதங்களிலே வருவதை சுவாமி ஞானப்பிரகாசர் எப்பொழுதோ காட்டியும் அதனைப் புறக்கணித்துவிட்டு நாடகம் நாடகமாக எழுதிப் பெருமைப்பட்டுக்கொண்ட பேராசிரியர்களை என்ன சொல்வது! யாழ்ப்பாண வைபவமாலை செய்த துரோகம் பண்டார வன்னியன் விழாவிலே வவுனியாவில் அம்பலமாயிற்று.

ஈழத்தமிழர் தம் வரலாற்றினை ஈழத்து மண்ணிலே தேடவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. கா.இந்திரபாலா, சி.பத்மநாதன் போன்றோர் தோற்றி வைத்த சிந்தனையைப் பி.இரகுபதி முதலானோர் முன்னெடுத்துச் செல்வது வரவேற்கத்தக்கது. பெருங்கற் பண்பாடு, பிராமிச் சாசனங்கள், நாணயங்கள், பண்டங்கள், கட்டட சிற்ப அழிபாடுகள் பற்றிய ஆய்வுகள் ஈழத்திலே பௌத்த சின்னங்களைத் தேடும் வேட்டையாகவே நடந்துவந்தன. அப்பொழுது பரணவிதானின் ஆட்சி. இதனாலே தொல்பொருள் ஆய்வுகளால் அன்று பெறப்பட்ட உண்மைகளையே

அப்போதைய "மகாவம்ஸ" ஆய்வாளர் காணவில்லை. பெருங்கற் பண்பாட்டுத் தடையங்கள் கடலுக் கட்பால் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்புடையன என்பதை ஏற்றுக்கொண்ட பரணவிதான கூட அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பிராமிச் சாசனங்கள் தந்த தமிழ்மொழி ஆட்சிகளை எவ்வாறெல்லாம் வேறு மொழிக்கூரிய ஆட்சிகள் எனப் பரணவிதான காட்டியிருப்பது அவருடைய திறனுக்கு எடுத்துக்காட்டாக அமையினும் மொழியியலுக்குப் பொருந்தாது. வல்லிபுரத்திலே ஒரு பொன்னேட்டினைக் கண்டுபிடித்து அதற்கு தந்திருக்கும் வியாக்கியானம் சில வரலாற்றாய்வாளரைக் கூட ஏமாற்றிவிட்டது. ஈழத்திலே "மகாவம்ஸ" மண்பான்மை கோலோச்சிய கட்டத்திலே லண்டனிலே 1965இலே 'இலங்கையில் திராவிடக் குடியேற்றங்களும் யாழ்ப்பாண அரசின் தோற்றமும்' எனும் ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வின் தார்பரியங்கள் அவ்வாய்வாளரின் 1969 மே மாதம் 3ஆம் தேதி இலங்கையில் ஆதித் தமிழர் குடியேற்றங்கள் எனக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைக்கூடத்திலே பரணவிதான போன்றோர் முன்னிலையிலே ஆற்றிய பேச்சிலே தெரியவந்தன. அவர் கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னதாக, பொன்பரிப்பு, கதிரவெளி நீங்கலாக, தமிழர் குடியேற்றங்கள் இலங்கையிற் பரந்த அளவிலே இருக்கவில்லை என்று அன்றைய தொல்லியல் சான்றுகளையெல்லாம் புறக்கணித்துக் கூறினார்.

இக்கட்டுரை ரோயல் ஆசிய சங்கத்தின் (இலங்கைக் கிளை) சஞ்சிகை, புதிய தொடர், தொகுதி 13இலே 1969இலே வந்திருக்கிறது.

காலம் நிற்கவில்லை, ஓடிக்கொண்டே இருக்கிறது. 1999இலே சிட்னி பல்கலைக்கழகத்திற்கு "ஸ்ரீலங்காவின் தமிழ் தேசியம், அதன் தோற்றம் பற்றிய ஆய்வு"எனும் ஆய்வொன்று சமர்ப்பிக்கப் பெற்று நூலாகவும் வெளியிடப்பட்டது. அவ்வாய்வாளர் முன்பு 1965இலே ஆய்வு செய்த தம் குருவுக்கு ஆதிக் குடியேற்றம் பற்றிய தரவுகள் கிடையாமையாலேயே அவர் கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழர் குடியேற்றங்கள் பரந்த அளவிலே இருக்கவில்லை என்று கூறியதாக உரைத்தனர். அவ்வாறு கூறவதிலே தவறுகளுள் என்பது பலருக்குத் தெரியும். ஏனெனில் 1965இலே பரணவிதான வட்டத்தில் நின்றே ஆய்வு நடத்தப் பட்டிருந்தது. சுப்ரீம் கோட்டு நீதிபதி ஒருவர் 2001 மார்ச்சு மாதம் 7ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்தபோது, 1956இலே செய்யப்பட்ட அநீதிகள் மாற்றியமைக்கப்படாவிட்டால் அது என்றும் ரணமாகவே நின்று நிலைக்கும் என்பதை எடுத்துரைத்தார். ஸ்ரீலங்கா ஜாதிக சங்கமய தலைவர் எஸ். எல்.குணசாகர அப்பேச்சை மறுத்து விடுத்த அறிக்கை 2001 ஏப்பிரல் முதலாம் தேதி சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் வந்தது. அதிலே அவர் 1969இலே ரோயல் ஆசிய சங்கத்தின் (இலங்கைக் கிளை) சஞ்சிகைக் கட்டுரையிலே தமிழர் 10ஆம் நூற்றாண்டுக்கு முன் பரவலாக குடியேறி இருக்கவில்லை என்ற ஆய்வுகளை மேற்கோள் தந்திருக்கிறார். இவர் மட்டுமன்றி வேறு பல இனத்துவேஷிகளும் அக்கட்டுரையிலே தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.

2005இலே 1965 ஆய்வினைத் தந்தவர் பிறிதொரு நூலை அளித்திருக்கிறார். இதன் மூலம் அவர்தம் பழைய கருத்துகள் நீங்கிவிட்டனவென்ற பிரசாரம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நூலினை எழுத்தெண்ணி வாசிப்பவர்கள் பழைய கோட்பாடுகளை அன்றி பழைய ஆய்வினை மறுத்துக் கருத்து உரைக்கப்பட்டிருப்பதையும் அதற்குத் தொல்லியல் ஆய்வாளர் கூற்றுகள் தாராளமாக எடுத்தாளப் பட்டிருப்பதையும் கண்டு தெளியலாம். பழைய ஆய்வு அப்படியே இருக்கப் புது ஆய்வு வந்திருக்கிறது. பழையதை குறிப்பிட விரும்புவவர் அதனைக் குறிப்பிடலாம். புதியதை குறிப்பிட விரும்புவோர் இதனைக் குறிப்பிடலாம். இரு ஆய்வுகளும் தனித்தனிச் சமனிலைக் கோடுகளிலே செல்கின்றன. ஒன்றை மற்றது அழிக்கவுமில்லை, மாற்றவுமில்லை.

Members' get together – Thursday, 31 Jan 08

Our member Wesley Casinader wrote his version of the national anthem, which was published in the Inner West Courier. He recited this at the get together:

Casinader's Anthem

Australia! Land of golden sands
And gorgeous greenery;
To you we pledge our love and toil
And utter loyalty

Like kangaroos with leaps we'll go
Toward each golden goal.
Inspired and broad our thoughts will follow
As we fulfil our role.

Australia! Land of liberty
Of law and laughter free,
With flag unfurled we'll lead the world
In deeds and decency.

From beach and bush and cities tall

We'll shout your glorious name.
Our fathers gave their lives for you
We'll gladly do the same.

We'll surf-ride o'er troubled sea,
A straight bat we will play,
Like kookaburras greet with glee
Each new Australian Day.

Australia! Gentle giant good
Keep us from all things rude.
Our heritage through every age,
We'll live as mankind should.

We're Aussies all, whatever our strain,
Whate'er our views may be.
Our common aim, O land of fame
Shall be your quality.

From self and sloth we will be weaned,
With love and care be free.
Friend of the fallen, foe or fiend
Australia will you be.

Australia – mate, we pledge anew
To stand you tall and true.
Our lucky land, head, heart and hand
We dedicate to you.

FEBRUARY

Members' Day – Thursday, 28 February

"Science, Religion and Life"

Mr. Arumugampillai Kugarajan

followed by a violin recital by Mrs Jeyalakshmy Kugarajan.

விஞ்ஞானம் சமையம் வாழ்க்கை. – திரு ஆறுமுகம் குகராஜன்.

வயலின் இசை ஜயலக்ஷமி குகராஜன்.

MARCH

BENSOC Annual General Meeting - Saturday, 8

March. The Annual General meeting of the Tamil Seniors Citizens' Benevolent Society will be held at 9.30 am in the Homebush Boys High School. All members of the Society are requested to make it a point to attend and support your Board of Trustees.

Members' Day – Thursday, 27 March

An information session on Centrelink - Mr. Warren Shaw of Centrelink. Topic will include:
Recent changes in Centrelink;
Disability Payments;
Centrelink Payments whilst overseas;
Centrelink Social Work Services.

APRIL

Daylight saving end at 2.00 am on Sunday 6th April 2008. Please note to put your clocks back by one hour before going to bed on Saturday, 5th April 2008.

பகற்பொழுது பேணுகையின் முடிவு 6 ஞாயிறு

6 ஏப்ரில் அதிகாலை 2.00 மணிக்கு பேணுகையின் முடிவு 5 சனி ஏப்ரில் இரவு கடிக்கார முள்ளினை ஒரு மணி பின்வைக்க மறந்துவிடாதீர்கள்.

Seniors' Week

Sun – Sun 6 – 13 April

Members' Day – Thursday, 10 April

Tournaments to highlight the seniors' Week are in progress and will be completed by Thursday, 3 April 2008.

Outdoor Competitions

Soft Ball Cricket match at 9.30 am on Thursday 10 April 2008, in the Airey Park, Bates St, Homebush (adjoining the Community Centre). Members wishing to participate should please give in their names by Thu, 3 April to Mr Jegendran ☎ 9891 3428 or Mr N Murugesu ☎ 9763 1125.

Awards ceremony – 10 April

Awards ceremony will be in the Community Centre at 12.30 pm.

Fellowship Lunch at 1.00 pm.

All members and guests are invited to attend and enjoy the games, and fellowship lunch at \$ 5.00 to follow. Please book your lunch as you would for a Members' Day by 7.00 pm on Tuesday, 8 April.

HINDU NEW YEAR - Sunday, 13th April 08

10.30 am Special Prayers and religious rites at Sydney Murugan Temple on Sunday, 13th April to usher in the Hindu New Year. All Seniors and well wishers are invited to get Lord Murugan's Blessings.

சைவப் புத்தாண்டு வழிபாடு

சைவப் புத்தாண்டு எதிர் வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறக்கின்றது. அன்று காலை 10.30 மணிக்கு சிட்னி முருகன் கோயிலிலே நடைபெறவிருக்கும் விசேட பூசை ஆராதனைகளில் தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தினரும் ஆதரவாளரும் கலந்து முருகன் அருளைப் பெற வேண்டப்படுகிறார்கள்.

Members Day – Thursday 24 April

Judy Hallet will speak on Podiatry services and will include a power point presentation given by a trained podiatrist and include the common foot complaints one might experience and the recommended treatment of each.

May

GRANDCHILDRENS' DAY – Saturday, 17 May

அங்கத்தவர்களின் பேரப்பிள்ளைகள் தினம் ஹோம்புஷ் ஆட்வர் உயர் பாடசாலை மண்டபத்தில் சனிக்கிழமை 24 மேய் , 2008 இல் மாலை (4.15) 4.30 முதல் மாலை 6.30 வரை கொண்டாடப்படும்.

Grand Children's day will be held in the Homebush Boys High School 4.15 for 4.30 pm on Saturday, 17 May 2008.

All members are kindly requested to co-operate and participate in the celebration and make it a success.

The Day will include items like singing, dancing, performance of musical instruments, recitation of poems delivering orations etc. As we anticipate a large number of participants and as the duration of the function shall not exceed two (2) hours, we propose to observe the following limitations:

1. Only one item (either one child or combined group of children) of each grandparent will be permitted to participate. MORE THAN ONE GROUP OF Grandparents may combine to present an item.

2. The Grandchild should be under 18 years of age.

3. The maximum time permitted for each performance shall not exceed 10 minutes, in the case of a group item the time shall not exceed 15 minutes.

4. To provide variety in the program a sub-committee will be appointed to determine the number and selection of participants.

Entries close am on Thursday, 8 May 2008.

For further particulars please contact Messrs Dr. Bharathy ☎ 9642 2191, or Balam Lakshmanan 9869 3031

Members' Day – Thursday, 22 May

Community Transport - Inner West Community Transport

Silvano Moncelsi will talk about: Transport options for frail aged, younger people with disabilities and their carers in the local community. Some of the services are outings, shopping service, health related transport and individual transport.

June

Membership Fees 2008/09

Members are reminded that membership fees for the year 2008/2009 are due on 1st July 2008, at the commencement of the financial year, in accordance with the Constitution.

Payment: Membership Fee may be paid by cash or cheque drawn in favour of "Tamil Senior Citizens' Association" or it may be deposited to the TSCA's account bearing no. 062 256 10173352 at Commonwealth Bank and the deposit slip or copy (with your name on it) mailed, emailed or handed over to:

Mr. K Thanga-Raja
Treasurer TSCA
28 Kessel Ave
Homebush 2140

☎ 9642 3557.

Members' Day – Thursday, 26 June

Mrs Balam Lakshmanan will speak on:
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

July

Members' Day – Thursday, 24 July

Wills and Trust

August

Members' Day – Thursday, 28 August

'Storming the Bastille'

'இடித்துரைத்தல்'

On this day the office bearers of both Tamil senior Citizens' Association and BENSOC will be at the table.

Members are invited to attend the meeting, raise relevant sensible questions, and make useful suggestions regarding any of the two organisations. They can storm the Bastilles by throwing bouquets or brickbats at the organisations.

This will also be a brainstorm session – involving discussion of idea without judgement. What generally happens is that people say what their ideas are without other people commenting on them until later. Only after all the ideas and suggestions are recorded we would discuss the possibility of implementing them.

The Management Committee wishes to assure members that any views, comments, suggestions or even criticisms in the interest and progressive development of the Association are welcome and they will receive due consideration.

ஆகஸ்டு 28 வியாழன், அங்கத்தவர் தினம் - இடித்துரைத்தல்.

இன்று மூத்த பிரசைசுகள் சங்கம், நலன்புரிச்சங்கம் என்பனவற்றின் நிர்வாகக்குழுவினர் தங்கள் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் செவிமடுக்கக் காத்திருப்பார். அங்கத்தவர்கள் இரு சங்கங்களுக்கும் பொருத்தமான கேள்விகளைக் கேட்டும், தங்கள் ஆக்கபூர்வமான அபிப்பிராயங்களைத் தந்தும் இக்கூட்டத்திற் கலந்துரையாட - 'இடித்துரைக்க' - அழைக்கப்படுகிறார்கள். அங்கத்தவரின் ஆக்கபூர்வமான கருத்துகள் விமர்சனங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுக்கப்படும்.

SEPTEMBER

Saturday – 6 September ANNUAL GENERAL MEETING

Nominations to the Management Committee for the year 2008/09 will be accepted from 4.30 up to 5.00 pm Wednesday the 27th of August 2008 in the office at 62 The Boulevard, Strathfield 2135 or any other place specified in the Notice convening the AGM

Please note that you have to be a financial member for the year 2008/2009, to nominate or to be a nominee as an office bearer or vote at the General Meetings.

Only members who have paid up their membership fees, with all arrears and for the year 2008/09 by Thursday, 4th September 2008 will be eligible to attend the meeting. **Those who have not paid their membership fees by this date may be removed from the membership register.**

The AGM will commence at 9.30 am on Saturday, 6 September 2008 in the Homebush Boys High School

Those who require lunch on this day should make their reservations and preferably effect payment by Thursday, 4 September to Mrs. I Satkunananda ☎ 97451282.or Mrs. Mahes Sekaram ☎ 97463640

ஆண்டுப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 6 சனிக்கிழமை :
நிர்வாக சபையினருக்கான மனுக்கள் 2008 ஆகஸ்டு 27 மாலை 4.30 மணி தொடக்கம் 5.00 மணி வரை ஸ்ரத் பீல்டு புளவாடில் 62ஆம் இலக்கத்தில் அமைந்திருக்கும் சங்கக் கந்தோரில் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆண்டுப் பொதுக்கூட்டம் 6 செப்டம்பர் சனிக்கிழமை ஹோம்புஸ் ஆண்கள் உயர் பாடசாலையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.

DIRECTORY OF MEMBERS

The next updated 10th edition of the directory will be published in August 2008. One copy of the Directory will be issued free of charge to each member attending the AGM on 10 Sep 08. Thereafter it will be sold at \$2.00 each.

அங்கத்தவர் பெயர்ப் பட்டியல்

புதுப்பிக்கப்பட்ட 10வது பதிப்பு 2008 ஆகஸ்டு மாதம் பிரசுரமாகவுள்ளது. ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு ஒவ்வொரு பிரதி இலவசமாகக் கொடுக்கப்படும். அதன் பின்பு பிரதி 2 வெள்ளிக்கு விற்கப்படும்.

Members' Day – Thursday, 25 September
Home Care

CONDOLENCES

We offer our deepest sympathies to:

Mrs. Mary Matilda Edward and family, on the passing away of her son **Mr. Dominic Edward**, in Scarborough, Ontario, CANADA on 5 Sep 07. His remains were interred in Scarborough on 11 Sep 07.

Mrs. Bhavani Swaminathan and family, on the passing away of her husband **Mr. Narayanaswamy SWAMINATHAN**, formerly from Chennai, on 20 Oct 07. His remains were interred in the Pine Grove Memorial Gardens, Minchinbury on 22 Oct 07.

Mrs. Shanthini Kathirgamanathan and family, on the passing away of her husband **Mr Kanagasabai KATHIRGAMANATHAN** (member) on 2 Nov 07. His remains were interred in the Rookwood Crematorium on Monday, 5 Nov 07.

Mr. Nadarasa and Mrs. Pathmanayaki RATNASABAPATHY on the passing away of his brother and her brother in law **Dr. T N SHANMUGALINGAM (Orthopaedic Surgeon)** in Colombo on 10 December 2007.

Mr Vettivelu Murugesu and Sarojinidevi THEVARAJAN on the passing away of his father in law and her father **Mr Kandavanam KRISHNAPILLAI** in Nellyyadi Kareveddi on 17 December 2007 and cremated on 18 December 2007.

Dr Kasipillai and Mrs Rohini **Rupamoorthy** on the passing away of his father in law and her father **Mr. Kandiah DURAIRAJAH** formerly from Jaffna, in Lidcombe on 30 December 2007. His remains were cremated on 31 Dec 07 in the Crematorium in Rookwood.

The family of Mr. Chellappah **PONNAMPALAM** (member) on his passing away on 6 January 08 in Perth. His remains were cremated in the Fremantle Crematorium on 8 Jan 08.

Mrs. Pushpa Pulendiran on the passing away of her husband Mr. Nagamuttu **PULENDIRAN** (member) on 22 January 2008. His remains were cremated in the Rookwood crematorium on 26 Jan 08.

EVENTS

NEW MEMBERS

We welcome the following members into the Association:

1020	BALACHANDRA	Velupillai A K	Mr
1021	BALACHANDRA	Muthurany	Mrs
1022	THAMBIAH	Rajapoopathy	Mrs
1023	NADESAN	Anandaledchumy	Mrs
1024	SEBAMALAI	Grace Myrtle S	Mrs
1025	CHITHRAVELU	Kandiah	Mr
1026	THOMAS	Alfred	Mr
1027	RATNESAN	Sithampara Nathan	Mr
1028	MAHENDRAN	Chelliah	Mr
1029	NADESU	Sivaguru	Mr
1030	NADESU	Edwis	Mrs
1031	SITHAMPARAPPILLAI	Kandiah Sabaratnam	Mr
1032	MANICKAM	Nagarathinam	Mrs
1033	KANTHASAMY	Ratnavathy	Mrs
1034	KARTHIGESU	Dhanalakshmi	Dr

STATISTICS

The Association has 769 active members on its register and the Benevolent Society has a total active membership of 624 members on its register of which 16 are Provisional Members, as at end of January 2008.
